

50 நாள் உபவாச ஜெபம்

ஜெப குறிப்புகள் #3

ஜெப கவனம்: மனந்திரும்புதலின் ஜெபம்

1. எழுப்புதலுக்கு தடையாக உள்ள பெருமை, பிரிவினை, உலக ஆசை, மனிதனைப் பிரியப்படுத்தும் தன்மை ஆகியவற்றிலிருந்து தேவன் நம்மை விடுவிக்கும்படியாக ஜெபிப்போமாக!
2. கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படைகளான ஜெபம், வேத வாசிப்பு, உபவாசம், சாட்சி பகருதல் ஆகியவற்றில் நமக்கு உள்ள குறைபாடுகளை சொல்லி தேவனிடத்தில் மன்னிப்புக் கோருவோமாக!
3. அழிந்து போகின்ற ஆத்துமாக்களுக்காக ஜெபிக்காமலும், ஆத்துமபாரத்தோடு செயல்படாமலும் இருந்ததற்காக தேவனிடம் மன்னிப்பு கேட்டு ஜெபிப்போமாக!
4. சபை வாழ்விலும், பிற விசுவாசிகளின் நலனிலும் அக்கறை காட்டாமல் சுயநலத்தோடு செயல்பட்டதற்காக தேவனிடம் மன்னிப்புக் கேட்போமாக!
5. வட்டாரத்திலுள்ள பிற சபைகளுக்காகவும், ஊழியர்களுக்காகவும் ஜெபிக்காமல், நமது சபை, நமது ஸ்தாபனம் என்ற குறுகிய மனப்பான்மையோடு செயல்பட்டு, “தேவ ராஜ்ஜியத்தின் சிந்தையோடு” செயல்படாமல் இருந்ததற்காக தேவனிடம் மன்னிப்புக் கேட்போமாக!
6. கர்த்தருக்குக் கொடுக்கின்ற காரியத்தில் உண்மையில்லாமல் இருந்திருப்போமானால், அதற்காக தேவனிடம் மன்னிப்புக் கேட்போமாக!
7. கர்த்தருடைய ஊழியத்தை அசட்டையாக செய்திருந்தால் அதற்காக தேவனிடம் மன்னிப்பு கேட்போமாக. அருட்பணி தரிசனமில்லாமல், குறுகிய மனப்பான்மையோடு நாம் இருப்போமானால், தேவனிடம் மன்னிப்புக் கேட்போமாக!
8. பிற விசுவாசிகளை குறித்தோ, பிற ஊழியரை குறித்தோ, பிற சபை பிரிவு ஸ்தாபனத்தை குறித்தோ இழுவாக பேசியிருந்தால் தேவனிடம் மன்னிப்புக் கேட்போமாக!
9. துணிகர பாவத்தோடு, அந்தரங்க வாழ்வில் உண்மையில்லாமல் வாழ்ந்துக் கொண்டிருப்போமானால், மனந்திரும்புவோமாக! தேவனிடம் மன்னிப்புக் கேட்போமாக!
10. தேசத்திற்காகவும் தேசத்தை ஆளுகிறவர்களுக்காகவும் நாம் ஜெபிக்க வேண்டிய அளவு ஜெபிக்காததற்காக மனந்திரும்பி ஜெபிப்போம்! அத்தோடு, தொடர்ந்து ஜெபிப்போம் என்ற உடன்படிக்கையை செய்து நம்மை அர்ப்பணிப்போம்!